

عباد الله

الْكَسْلُ جُرْثُومَةٌ قَاتِلَةٌ، وَدَاءٌ مُهْلِكٌ، يَعُوقُ نَهْضَةَ الْأُمَّمِ وَالشُّعُوبِ، وَيَمْنَعُ الْأَفْرَادَ مِنَ الْعَمَلِ الْجَادِّ وَالْفِكْرِ الْمُثْمِرِ وَالسَّعْيِ النَّافِعِ، وَالْبَذْلِ الْحَمِيدِ

عباد الله

لِلْكَسْلِ أَسْبَابٌ كَثِيرَةٌ مِنْهَا: الْعَجْزُ وَحُبُّ الرَّاحَةِ وَالسُّكُونِ: قَالَ ابْنُ الْجَوْزِيِّ: "الْمُوجِبُ لِلْكَسْلِ حُبُّ الرَّاحَةِ

وَمِنْهَا: الْفِرَاقُ الَّذِي هُوَ وَسِيلَةٌ لِلْكَسْلِ وَالرَّاحَةِ، وَالْقُعُودُ عَنْ إِنْجَازِ الْمُهِمَّاتِ وَأَدَاءِ الْأَعْمَالِ وَالْمَصَالِحِ، وَقَدْ قَالَ ابْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: "إِنِّي لَأَبْغُضُ الرَّجُلَ أَنْ أَرَاهُ فَارِعًا لَيْسَ فِي شَيْءٍ مِنْ عَمَلِ الدُّنْيَا وَلَا عَمَلِ الْآخِرَةِ" رواه أحمد في "الزهد

وَمِنْهَا: التَّرْفُ، فَالْإِنْسَانُ لَأَبَدُّ أَنْ يُودِّيَ أَعْمَالَهُ بِنَفْسِهِ حَتَّى وَلَوْ كَانَ غَنِيًّا يَسْتَطِيعُ اسْتِخْدَامَ مَنْ يُودِّيَ عَنْهُ أَعْمَالَهُ، لِئَلَّا يَتَعَوَّدَ الْكَسْلَ وَالْبَطَالَهَ، لَقَدْ شَاهَدَ النَّاسُ كَثِيرًا مِنَ الْأَغْنِيَاءِ كَانُوا يَسْتَمْتِعُونَ بِالْعَمَلِ، فَيَنْظِفُونَ بُيُوتَهُمْ بِأَنْفُسِهِمْ، وَيَقُودُونَ السَّيَّارَةَ، وَيَزْرَعُونَ حَدَائِقَ بُيُوتِهِمْ. أَمَّا الْمُتْرَفُونَ فَإِنَّهُمْ يَرُونَ ذَلِكَ مِنَ الْعَيْبِ، فَقَدْ آدَى بِهِمُ التَّرْفُ إِلَى الْكَسْلِ وَتَرَكَ الْعَمَلَ، فَسَاءَتْ أَحْوَالُهُمْ، وَحُرْمُوا مُنْعَةَ الْحَيَاةِ الطَّيِّبَةِ

وَمِنْ أَهَمِّ أَسْبَابِ الْكَسْلِ: صُحْبَةُ أَهْلِ الْكَسْلِ وَالْبَطَالِينِ فَإِنَّ صُحْبَةَ هَؤُلَاءِ تَعُوقُ عَنِ التَّطَلُّعِ إِلَى مَعَالِي الْأُمُورِ، وَتُغْرِي بِالتَّشْبِثِ بِسَفَاسِفِهَا، وَتُسْقِطُ الْهِمَّةَ، وَتُضْعِفُ الْعَزَائِمَ، وَقَدْ قِيلَ

فَلَا تَجْلِسْ إِلَى أَهْلِ الدُّنْيَا *** فَإِنَّ خَلَاتِقَ السُّفَهَاءِ تُعَدِّي

وَمِنْهَا: التَّعَلُّقُ بِالْأَوْهَامِ وَالْأَمَانِيِّ الْكَاذِبَةِ: وَهَذَا حَالُ الْكَسَالِيِّ الضَّعْفَاءِ الَّذِينَ لَا يَبْدُلُونَ الْأَسْبَابَ الَّتِي تَدْفَعُ عَنْهُمْ الضَّعْفَ وَالتَّخَلُّفَ وَالْهَزِيمَةَ، بَلْ يَكْتَفُونَ بِالْحَدِيثِ عَنْ مَاضِي

أَسْلَافِهِمْ، وَأَمْجَادِ أَجْدَادِهِمْ، وَيَتَوَهَّمُونَ أَنَّ ذَلِكَ الْمَاضِيَ يُمَكِّنُ أَنْ يَعُودَ دُونَ عَمَلٍ وَبَدَلٍ
وَتَضَحِيَّاتٍ

لَا تَحْسَبِ الْمَجْدَ تَمْرًا أَنْتِ آكِلُهُ *** لَنْ تَبْلُغَ الْمَجْدَ حَتَّى تَلْعَقَ الصَّبْرَا

أَيُّهَا الْمُبَارَكُونَ

لِلتَّغَلُّبِ عَلَى الْكَسَلِ خُطَوَاتٌ عِدَّةٌ يُمَكِّنُ اتِّخَاذَهَا لِمُقَارَعَتِهِ وَالْقَضَاءِ عَلَيْهِ

أَوَّلُهَا: أَنْ تَتَذَكَّرَ دَائِمًا أَنَّ الْكَسَلَ مَرَضٌ نَفْسِيٌّ لَا بُدَّ مِنْ عِلَاجِهِ، وَلِهَذَا أَكْثَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْإِسْتِعَاذَةِ مِنْهُ

وَلِهَذَا فَإِنَّ أَوَّلَ خُطْوَةٍ لِلْعِلَاجِ هُوَ الْإِعْتِرَافُ بِالْوُقُوعِ فِيهِ، ثُمَّ السَّعْيُ فِي الْخُلَاصِ مِنْهُ، وَمَنْ
لَمْ يَصِلْ لِيَتْلِكَ الْمَرْحَلَةَ فَقَلَّ أَنْ يَنْجُوَ مِنْهُ، إِذْ كَيْفَ يَسْعَى لِلنَّجَاةِ مِنْ شَيْءٍ هُوَ لَا يُبْزِرُ بِهِ

وَمِنْ أَهَمِّ مَا يُعِينُ عَلَى طَرْدِ الْكَسَلِ: الْإِسْتِعَاذَةُ بِاللَّهِ تَعَالَى مِنْ هَذَا الدَّاءِ الْعُضَالِ، فَهُوَ
سُبْحَانَهُ مُعِيدٌ مَنِ اسْتَعَاذَ بِهِ، مُجِيرٌ مَنِ اسْتَجَارَ بِهِ، نَاصِرٌ لِمَنْ احْتَمَى بِهِ وَاعْتَمَدَ عَلَيْهِ

وَاسْتَعِينَ بِاللَّهِ تَعَالَى؛ فَهُوَ سُبْحَانَهُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ، وَهُوَ وَبِيُّ الْعَوْنِ وَالتَّوْفِيقِ، وَنَحْنُ
الْفُقَرَاءُ إِلَيْهِ، فِي حَاجَةٍ إِلَى عَوْنِهِ وَتَوْفِيقِهِ فِي كُلِّ وَقْتٍ وَحِينٍ، فِي أُمُورِ الْحَيَاةِ وَفِي أُمُورِ
الدِّينِ

وَدَاوِمٌ عَلَى مَا كَانَ يُدَاوِمُ عَلَيْهِ الْحَبِيبُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ فَقَدْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَقُولُ فِي كُلِّ صَبَاحٍ وَمَسَاءٍ: "اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ،
وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ" متفقٌ عليه

أَيُّهَا الْإِخْوَةُ الْكِرَامُ

وَمِنْ جُمْلَةِ الْأَسْبَابِ: ضَرُورَةُ الصَّبْرِ وَالْمَصَابِرَةِ فِي كُلِّ عَمَلٍ صَالِحٍ نَافِعٍ؛ فَالْعَمَلُ وَالْجِدُّ
وَالتَّعَبُ يَحْتَاجُ إِلَى صَبْرٍ وَمَصَابِرَةٍ، يَحْتَاجُ إِلَى إِرَادَةٍ قَوِيَّةٍ وَهَمَّةٍ عَالِيَةٍ

وَمِنْ جُمْلَةِ الْأَسْبَابِ: الْمُحَافَظَةُ عَلَى هَذَا الْوَرْدِ، وَذَلِكَ عِنْدَ النَّوْمِ. فَقَدْ كَانَتِ السَّيِّدَةُ فَاطِمَةُ
رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُومُ عَلَى خِدْمَةِ زَوْجِهَا عَلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَأَوْلَادِهَا، وَرِعَايَةِ الْبَيْتِ، فَكَانَ
يُصِيبُهَا التَّعَبُ وَالْمَشَقَّةُ، فَجَاءَتْ رَضِيَ اللَّهُ عَنْهَا تَطَلَّبُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ خَادِمًا يُعِينُهَا عَلَى قَضَاءِ شُؤْنِ بَيْتِهَا، فَقَالَ لَهَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "أَلَا أَدُلُّكَ عَلَى
مَا هُوَ خَيْرٌ لَكَ مِنْ خَادِمٍ؟ تُسَبِّحِينَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتَحْمَدِينَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُكْرِمِينَ أَرْبَعًا
: وَثَلَاثِينَ، حِينَ تَأْخُذِينَ مَضْجَعَكَ؛ فَهَذَا خَيْرٌ لَكَ مِنْ خَادِمٍ" متفق عليه

Craignez Allah et obéissez Lui, suivez ce qui a été révélé comme guidée, et méfiez-vous de la passion, car elle entraîne ceux qui ont suivi des voies de la bassesse. Allah dit : « **Quelque bien que vous fassiez, Allah en a toujours connaissance. Prenez des provisions de route, mais votre meilleur viatique sera la crainte révérencielle du Seigneur. Craignez-Moi, hommes doués d'intelligence !** » (La vache 197).

Serviteurs d'Allah, La paresse est un microbe qui tue et une maladie foudroyante. Elle fait obstacle à la renaissance des nations et des peuples. Elle empêche l'émergence d'individus acharnés au travail et dotés d'une pensée fructueuse et bénéfique. La paresse est un frein à la générosité.

Serviteurs d'Allah, Il existe de nombreuses raisons à la paresse, notamment l'impuissance, l'amour du repos et la tranquillité. Ibn al-Jawzi a déclaré : « **l'obligation pour la paresse est d'aimer le repos** ».

Parmi les raisons de la paresse, il y a : le vide qui est la voie à la paresse et le confort, de ne pas accomplir les tâches et ne pas prendre les responsabilités de ne pas œuvrer pour les intérêts, Ibn Massoud, qu'Allah soit satisfait de lui, dit : « **je déteste voir l'homme ne rien faire, ne rien accomplir que ce soit pour le monde d'ici-bas ou l'Au-delà** » (Rapporté par Ahmed dans « ascétisme »).

Parmi les causes de la paresse, il y a aussi le luxe. L'homme doit effectuer son travail de lui-même, même s'il est riche et pourrait employer d'autres personnes pour accomplir ses œuvres et cela, pour ne pas s'habituer à la paresse et à l'inactivité (chômage). Beaucoup de gens ont témoigné avoir vu

beaucoup de riches qui aimaient travailler, nettoyer leurs propres maisons, conduire leur voiture et s'occuper de leurs propres jardins et de leurs maisons. Quant à ceux qui sont affligés, ils voient cela comme un défaut et une honte. Le luxe les a conduits à la paresse et à délaisser le travail. Leur situation s'est dégradée et ils ont été privés d'une bonne vie.

L'une des principales raisons de la paresse est la compagnie des personnes fainéantes et celles qui ne font rien de leurs journées. La compagnie de ces personnes peut empêcher l'aspiration à des choses Excellentes, et pousser à s'accrocher à des choses banales, à ne plus donner de valeurs aux choses. Cela peut finir par un affaiblissement des volontés et le manque de prise d'initiatives.

Parmi ses risques de la paresse, il y a l'attachement aux illusions et aux aspirations fausses. Cela est la situation des faibles qui ne posent pas les actes qui repoussent la faiblesse et la défaite. Ils se contentent de parler de leurs anciennes gloires. Ces personnes sont dans une illusion totale, car elles croient que ce passé peut revenir sans fournir d'efforts ni de sacrifices.

Ne compte pas la gloire comme des dattes que tu manges. Tu n'atteindras la gloire que lorsque tu gouteras à la patience.

O bienheureux,

Pour combattre, surmonter et éliminer la paresse, de nombreuses mesures peuvent être prises.

La première d'entre elles est que tu dois toujours te souvenir que la paresse est une maladie mentale qui doit être soignée. Et c'est pourquoi le Prophète, paix et bénédictions d'Allah soient sur lui, a tant demandé à Allah, le Tout-Puissant, de le préserver de la paresse.

Par conséquent, la première étape du traitement est la prise de conscience du fait d'être tombé dans la paresse, puis à chercher à s'en débarrasser. Celui qui n'arrive à ce stade, ce n'est pas sûr qu'il soit sauvé. Comment pourrait-il arriver à échapper à quelque chose dont il n'a pas pris conscience ?

Parmi les choses les plus importantes pour se débarrasser de la paresse, il y a le fait de demander le refuge auprès d'Allah, Glorifié soit-Il, contre cette maladie. Il est le Tout-Puissant qui protège celui qui demande le refuge, donne la victoire à celui qui cherche à se protéger en lui et compte sur Lui.

Demandez l'aide d'Allah le Tout-Puissant. Il est le Seigneur Tout-Puissant, et Il accorde l'aide et la réconciliation. Nous sommes pauvres devant Lui, dans un besoin de son aide en tout temps, en matière de vie et en matière de religion.

Perdurez et insistez sur ce que faisait le Prophète bien-aimé, que la paix et les bénédictions d'Allah soient sur lui, qui disait tous les matins et soirs : « O Allah, je cherche refuge en Toi de la faiblesse et la paresse, de la lâcheté et de la vieillesse, et je cherche refuge en Toi des épreuves de la vie et la mort, et je cherche refuge en Toi du châtiment de la tombe ».

Honorables frères et sœurs,

Parmi les nombreuses solutions pour vaincre la paresse, il y a la patience et la persévérance qui sont indispensables dans tout travail bénéfique. Toute œuvre réussie passe par un travail acharné, la rigueur, la fatigue, la patience et d'endurance. Tout travail a besoin d'une forte volonté.